

சிறு பிள்ளைகளுக்கான ஜெப உடன்படிக்கை

கிருபை அன்புள்ள பரம தகப்பனே, என்னை நேசித்து, உம் பிள்ளையாக மாற்றியதற்காக உமக்கு நன்றி.

அன்பு உம்மை நேசித்து, உமக்குக் கீழ்ப்படிய உதவி செய்யும்.

மனதுருக்கம் நீர் என்னை நேசிப்பது போல நானும் மற்றவர்களை நேசிக்க உதவும்.

மனந்திரும்புதல் என் பாவங்களுக்காக வருந்துகிறேன். என்னைச் சுத்திகரியும்.

ஆராதனை என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்!

அர்ப்பணிப்பு இயேசுவே, உம்மை என் கர்த்தராகக் கொண்டு, பின்பற்ற விரும்புகிறேன். நீர் விரும்புகிறபடி என்னை மாற்றும்.

சார்ந்திருத்தல் என்னை உம் பரிசுத்த ஆவியால் நிரப்பும். எனக்காக நீர் வைத்திருக்கும் திட்டங்களை அறிய விரும்புகிறேன்.

தாக்கம் என்னை உம்முடைய கிருபை, சத்தியம், மற்றும் நீதியின் தூதுவனாக்கும்.

சீஷராக்குதல் என்னை உம்முடைய மகிமைக்காகவும், பிறர் உம்மைப் பின்பற்ற அழைக்கும்படியும் பயன்படுத்தும்.

அதிகாரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

மனன வசனங்கள்

காணாமல் போன ஆடு உவமை • லூக்கா 15:1-7 | நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை —1 யோவான் 3:1

ஆபிரகாமின் கதை • ஆதியாகமம் 12:1-5 | உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. —மத்தேயு 22:37, 38.

நல்ல சமாரியன் • லூக்கா 10:25-37 | நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. —யோவான் 15:12

மன்னிக்காத வேலைக்காரன் உவமை • மத்தேயு 18:21-35 | என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். —சங்கீதம் 51:2

கிறிஸ்து பிறப்பு கதை • லூக்கா 2:1-20 | கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். —சங்கீதம் 9:1

பேதுரு குறைவுள்ளவராக இருந்தார் • லூக்கா 22:54-62 | ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கூடவன். —லூக்கா 9:23

தேற்றரவாளன் • யோவான் 14:15-31 | ஆவியினால் நிறைந்து.. —எபேசியர் 5:18 ஆ

இயேசுவும், சிறுபிள்ளைகளும் • மத்தேயு 18:1-6 | கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. —யோவான் 1:14

தர்ஷனைச் சேர்ந்த சவுல் பவுல் ஆகிறார் • அப்போஸ்தலர் 9:1-22 | ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து.. —மத்தேயு 28:19

பர்தீமேயு குருடன் • மாற்கு 10:46-52 | ஆதலால், தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, ... எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். —பிலிப்பியர் 2:9,11ஆ

